

Covid-19 Testing and Management in Kanyakumari district

Some FAQs for the day (16-07-2020)

(Reference: Tweets by Tmt. Sharanya Ari, I.A.S, Sub Collector, Padmanabhapuram)

FAQ #1: Covid testing. Can I get it done privately?

Yes vivek labs provide the opportunity if you dont wish to take a test at govt run facility.

FAQ #2: If I test positive am I immediately taken to GH ?

No. Now we have begun observation centres for the asymptomatic patients. This is at various locations like Konam engg college, Belfield etc... you will be shifted to GH either Asaripallam or Padmanabhapuram only if symptomatic

FAQ #3: Will my family be shifted along with me if I am testing positive?

No. Your family will be tested along with you as they are primary contacts. But if they are negative they will be advised to Home quarantine themselves.

FAQ #4: If I am feeling unwell how can i be sure i am not affected by Covid ?

You can approach any PHC close to your location to test yourself. If you have any sudden need to go to the hospital feel free to inform the officials in your area. They will help you with an ambulance.

FAQ #5: If I test +ve will my whole village be contained ?

No. Only if there are a cluster of cases observed in the given area we plan for containment. As of now all your contacts are traced, tested and shifted to observation centres or GH depending on their medical condition.

Final FAQ for the day: Will I be allowed to take treatment other than govt facilities ?

Yes,

(As of now, 5 hospitals are Covid certified for treating people 1. CSI Medical Mission Hospital, Neyoor, 2. Jeyasekaran Medical Trust Hospital, 3. Mookambika Medical College, 4. Morris Mathias Hospital Nagercoil, 5. Vasantham Hospital Nagercoil)

தமிழில்...

கேள்வி 1: கோவிட் பரிசோதனையை தனியாரிடம் செய்யலாமா?

ஆம். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் பரிசோதனை செய்ய விரும்பாதவர்கள், விவேக் லேப்ச் -ல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கேள்வி 2: என்னுடைய பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவேனா?

இல்லை. அறிகுறிகள் இல்லாமல் பரிசோதனையில் கோவிட் பாசிட்டிவ் வருபவர்களை தற்போது கண்காணிப்பு முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். கோணம் இன்ஜினியரிங் கல்லூரி, பெல்பீல்டு மேலும் பல இடங்களில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறிகுறிகள் தீவிரமாகும் பட்சத்தில், ஆசாரிப்பள்ளம் அல்லது பத்மநாபபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள்.

கேள்வி 3: என்னுடைய பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தால், என்னுடைய குடும்பத்தினரும் அழைத்து செல்லப்படுவார்களா?

இல்லை. ஒருவருக்கு பாசிட்டிவ் வந்தால் அவர்களுடைய நேரடி தொடர்பிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நெகடிவ் வந்தால் அவர்கள் இல்லத்துலையே தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கேள்வி 4: எனக்கு உடல் நலமில்லாமல் ஆகும்போது, நான் கோவிட்-19 பாதிப்புக்கு ஆளாகவில்லை என்பதை எப்படி உறுதிப்படுத்தி கொள்வது?

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசர தேவை ஏற்படும்பட்சத்தில், உங்கள் பகுதியிலுள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை பெறலாம்.

கேள்வி 5: என்னுடைய பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தால், எனது ஊர் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்படுமா?

இல்லை. ஒரே இடத்தில் அதிகமான பாசிட்டிவ் வரும்போது மட்டுமே, குறிப்பிட்ட பகுதியை மட்டும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். தற்போதைக்கு, ஒருவருக்கு பாசிட்டிவ் வந்தால் அவருடைய நேரடி தொடர்பிலுள்ள குடும்ப உறுப்பினர்கள், மற்றும் தொடர்பிலிருந்தவர்களும் சோதனை செய்யப்பட்டு, முடிவுகளுக்கேற்ப மருத்துவமனையிலோ கண்காணிப்பு முகாம்களிலோ அனுப்பப்படுவர்.

கேள்வி 6: என்னுடைய பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுமா?

ஆம். குமரி மாவட்டத்தில் இதுவரை 5 மருத்துவமனைகளுக்கு கோவிட்-19 சிகிச்சைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 1. சி.எஸ்.ஐ மெடிக்கல் மிஷன் ஹாஸ்பிடல், நெய்யூர், 2. ஜெயசேகரன் மெடிக்கல் டிரஸ்ட், 3. மூகாம்பிகா மெடிக்கல் காலேஜ், 4. மோரிஸ் மத்தியாஸ் ஹாஸ்பிடல் நாகர்கோயில், 5. வசந்தம் ஹாஸ்பிடல் நாகர்கோயில். இந்த தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்.